

ஆதார் இணைப்பு மற்றும் அங்கீகாரத்திற்கான சம்மதப் படிவம்

கிளை மேலாளர்,

வங்கி

தேதி :

கிளை

.....

.....

ஐயா/அம்மையர்,

வங்கி கணக்கு எண் : (எனது/எங்கள் பெயரில்)

ஆதார் / UID எண்ணை/எண்களை கணக்குடன் இணைத்தல் மற்றும் UIDAI உடன் அங்கீகரித்தல் குறித்து.

நான்/நாங்கள் தங்கள் கிளையில் (கிளையின் பெயர் :) சேமிப்பு / நடப்பு / பி.கே.சி.சி. வங்கி கணக்கு எண் வைத்திருக்கிறேன். / இருக்கிறோம். எனது/எங்களது ஆதார் எண்ணை/எண்களை சமர்ப்பித்து, எனது/எங்களது சம்மதத்தை தானாக முன் வந்து வழங்குகிறேன்/வழங்குகிறோம். எனது/எங்களது ஆதார் எண்ணை/எண்களை மேலே குறிப்பிட்ட கணக்குடன் இணைக்கவும் மற்றும் பின் வரும் காரணங்களுக்காக UIDAI உடன் அங்கீகரிக்கவும் சம்மதிக்கிறேன்/சம்மதிக்கிறோம் : (சரியான கோரிக்கைகளை '✓' குறியிட்டு தேர்ந்தெடுக்கவும்).

- ☐ பணப்பரிவர்த்தனை அல்லாத நோக்கங்களுக்காக மட்டுமே (கே.ஓய்.சி. ஆக).
- ☐ மத்திய அரசின் நேரடிப் பயன்பரிமாற்றத்தை (DBT - Direct Benefit Transfer) எனது/எங்களது மேற்கண்ட கணக்கில் பெறுவதற்கு ஏதுவாக NPCI-இல் இணைத்து, UIDAI உடன் என்னையும்/எங்களையும் அங்கீகரிக்கவும். எனக்கு/எங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பயன் பரிமாற்றங்கள் இருந்தால், அனைத்து பயன் பரிமாற்றங்களையும் இந்தக் கணக்கிலேயே பெறுவோம் என்பதை நான்/நாங்கள் புரிந்து கொள்கிறேன்/புரிந்து கொள்கிறோம். டிபிடி (DBT) பயன்களைப் பெறுவதற்காக எனது/எங்களது ஆதார் வேறு எந்த வங்கியிலும் இணைக்கப்படவில்லை.
- ☐ NPCI-இல் உள்ள இணைப்பை மாற்றுவதற்கு (DBT பயனைப் பெறுவதற்காக) (வங்கியின் பெயர்) உள்ள எனது / எங்களது கணக்கிலிருந்து, உங்கள் வங்கியின் எனது/எங்களது மேற்கண்ட கணக்கிற்கு மாற்றுவதற்கு.
- ☐ AEPS (ஆதார் மூலம் பணம் செலுத்தும் முறை - Aadhaar Enabled Payment System) மற்றும் ஆதார் அங்கீகாரத்தின் அடிப்படையில் உள்ள பிற சேவைகளைப் பெறுவதற்கு.

ஆதார் / UID விவரங்கள் பின்வருமாறு :

ஆதார்/UID எண்/எண்கள் :

ஆதார் அட்டையில் உள்ளபடி ஆதார் வைத்திருப்பவரின் பெயர்/கள் :

மேலே கொடுக்கப்பட்ட விவரங்கள் எனது/எங்களது அறிவுக்கு எட்டிய வரையில் உண்மையானவை. இங்கு வங்கிக்குச் சமர்ப்பிக்கப்பட்ட எனது/எங்களது தகவல், மேலே குறிப்பிடப்பட்ட நோக்கங்களுக்காகவோ அல்லது சட்டத் தேவைகளின்படியோ தவிர, வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படாது என்பதை நான்/நாங்கள் புரிந்து கொண்டேன்/புரிந்து கொண்டோம். எனது/எங்களது PMJDY (பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா) மிகைப்பற்றுத் (Overdraft) தொகை முந்தைய வங்கியில் நிலுவையில் இருந்தால், DBT பலனைப் பெறுவதற்கான எனது/எங்களது NPCI இணைப்பு அந்த வங்கியிலிருந்து மாற்றப்படாது என்பதையும் நான்/நாங்கள் புரிந்து கொள்கிறேன்/புரிந்து கொள்கிறோம்.

நன்றி,

இப்படிக்கு,

தங்கள் உண்மையுள்ள,

(கணக்கு வைத்திருப்பவர்/களின் கையொப்பம்/கை ரேகை)

பெயர்/கள் :

கைபேசி எண் :

மின்னஞ்சல் :

இணைப்பு : ஆதார் அட்டையின் சுய-சான்றொப்பமிடப்பட்ட நகல்/கள்.

வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதற்கான / சேர்க்கப்பட்டுள்ளதற்கான உறுதிப்படுத்தல் :

திரு/திருமதி. / அவர்களின் கணக்கு எண்
ஆனது (வங்கி) கிளை உடன், DBT மற்றும் AEPS
/ AEPS மட்டுமே / பணப்பரிவர்த்தனை அல்லாத நோக்கத்திற்காக (கே.ஓ.ய்.சி. ஆக) ஆதார்
எண்/எண்கள்...../ உடன்
இணைக்கப்பட்டுள்ளது.

கிளை :

தேதி :

(வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி)